

வருமான வரிச் சட்டத்தின் 147A பிரிவு ரத்து: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

வருமான வரிச் சட்டத்தின் 147A பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பிரிவு 147A என்பது வருமான வரி ஏய்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளை முறைப்படுத்த நிதிச் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டப்பிரிவாகும்.

முக்கியச் செய்திக் குறிப்புகள்

- நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்தது.
- வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 147A அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி, வழங்கப்பட்ட மறுமதிப்பீட்டு அறிவிக்கைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
- நாடாளுமன்றத்தின் இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
- இவ்வழக்கு இறுதியாக முடிவுக்கு வரும் வரை வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளைத் தொடரக் கூடாது என்ற நிபந்தனையுடன் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்றம் நிதிச் சட்டம் 2026 மூலம் 2021 ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும் வகையில் பிரிவு 147A-ஐ அறிமுகப்படுத்தியது.
- இவ்வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் 2026 டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா..!?

இந்திய அரசியலமைப்பின் 265-வது பிரிவு, சட்டத்தின் அதிகாரமின்றி எந்த ஒரு வரியும் விதிக்கப்படவோ வசூலிக்கப்படவோ கூடாது என வரையறுக்கிறது.

ஏழாவது அட்டவணையின் பட்டியல் I (மத்திய பட்டியல்) பிரிவு 82 மற்றும் உறுப்பு 246, விவசாய வருமானம் தவிர்த்த பிற வருமானங்கள் மீது வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

அரசியலமைப்பு **உறுப்பு 13** நீதிமன்ற மறுஆய்வு அதிகாரத்தை வழங்குகிறது; அடிப்படை உரிமைகளுக்கு முரணான எந்த ஒரு சட்டமும் செல்லாது என அறிவிக்கிறது.

அரசியலமைப்பு **உறுப்பு 226**, நீதிப்பேராணைகளை வெளியிடவும் மத்திய மற்றும் மாநில சட்டங்களின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்யவும் உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் சட்டம் இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்று **உறுப்பு 141** கூறுகிறது.

உறுப்பு 20(1)-இன் கீழ் குற்றவியல் சட்டங்களைத் தவிர, ஏனைய வரி உள்ளிட்ட சிவில் சட்டங்களை முன்தேதியிட்டு இயற்றும் முழு அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

வரிகளை விதித்தல், நீக்குதல், குறைத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல் தொடர்பான **பண மசோதாக்களைப்** பற்றி அரசியலமைப்பு **உறுப்பு 110** விளக்குகிறது.

நினைவு அட்டை

உறுப்பு 265-இன் படி சட்டத்தின் அதிகாரமின்றி வரி விதிக்க முடியாது; மேலும் சிவில் வரிச் சட்டங்களை முன்தேதியிட்டு இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

பாடத்திட்ட தொடர்பு: அலகு 5-இன் கீழ் கேட்கப்படும் வினாக்கள்: நீதிமன்ற மறுஆய்வு, உச்ச/உயர் நீதிமன்ற அதிகாரங்கள், முன்தேதியிட்ட வரி விதிப்பு மற்றும் உறுப்பு 265.

இலவச பள்ளிப் புத்தகங்கள்

எஸ்ஸார் அகாடெமி தளத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்களை இலவசமாகப் படித்துப் பயிற்சி பெறுங்கள்.

பள்ளிப் புத்தகங்கள்: essaaracademy.in/school-books